



SOUTH EASTERN UNIVERSITY OF SRI LANKA

FIRST YEAR EXAMINATIONS IN BACHELOR OF ARTS (EXTERNAL)
2009 / 2010 HELD IN JUNE / JULY - 2010

LOG 1.21 – LOGIC AND SCIENTIFIC METHOD - II

எவ்வேறும் ஜந்து விளாக்களுக்கு விடையளிக்குக.

நேரம் : 03 மணித்தியாலங்கள்

01. அ) பின்வருவனவற்றைச் சுருக்கமாக வேறுபடுத்திக் காட்டுக.
 i) விஞ்ஞானமும் விஞ்ஞானமல்லாதவைகளும்
 ii) விபரண விஞ்ஞானங்களும் நியமங்களும் விஞ்ஞானங்களும்
 iii) தூய விஞ்ஞானங்களும் பிரயோக விஞ்ஞானங்களும்.
 iv) கணிதமும் நியம அளவையியலும்.
 (4 x 2½ = 10 புள்ளிகள்)
- ஆ) விஞ்ஞானத்தின் வரலாற்று ரீதியான வளர்ச்சியினை விளக்குக.
 (10 புள்ளிகள்)
02. தக்க உதாரணங்கள் தந்து பின்வருவனவற்றின் வேறுபாடுகளை விளக்குக.
 (அ) கருதுகோளும் விதிகளும்
 (ஆ) மாதிரியும் கொள்கையும்
 (இ) பரிசோதனையும் தீர்ப்புச் சோதனையும்
 (ஈ) விஞ்ஞான முறைகளும் உத்திகளும்
 (4 x 5 = 20 புள்ளிகள்)
03. அ) பரிசோதனையினால் பெறப்படும் தரவுகள் போல், அவதானத்தினால் தரப்படும் தரவுகள் புறவயத்தன்மை வாய்ந்தன அல்ல. இதனை நீர் ஏற்பீரா? பரிசோதனை விஞ்ஞானத்திற்கு மட்டுமே உரியதா?
 (10 புள்ளிகள்)
 ஆ) அளவீடும் விஞ்ஞானமும் பற்றி குறிப்புரை தருக.
 (10 புள்ளிகள்)
04. அ) விஞ்ஞானம் பற்றிய தோமஸ்கூனின் கருத்தினை விளக்குக.
 (10 புள்ளிகள்)
 ஆ) கார்ல் பொப்பரது பொய்யாக்கல் முறையினைச் சுருக்கமாக பரிசீலிக்குக.
 (10 புள்ளிகள்)
05. சமூக விஞ்ஞானங்களில் பயன்படுத்தப்படும் பின்வரும் முறைகளை விளக்குக.
 (அ) விளாக்கொத்து முறை
 (ஆ) நேர் காணல்
 (இ) அகழ்வாய்வு
 (ஈ) தனிநிகழ்வாய்வு
 (4 x 5 = 20 புள்ளிகள்)

06. அ) சமூக விஞ்ஞானச் செயற்பாடுகள் இயற்கை விஞ்ஞானங்களின் செயற்பாடுகளின் இயல்பிலிருந்து வேறுபட்டவையா? ஆராய்க. (10 புள்ளிகள்)
- ஆ) “உளவியல் என்பது இயற்கை விஞ்ஞானமும் சமூக விஞ்ஞானமாகும்” விளக்குக. (10 புள்ளிகள்)
07. அ) சமூக விஞ்ஞானங்களின் வளர்ச்சிக்கு புள்ளி விபரவியலின் பங்களிப்புக்கள் பற்றிச் சருக்கமாகப் பரிசீலக்குக. (10 புள்ளிகள்)
- ஆ) நிகழ்த்தகவுக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்குக. (10 புள்ளிகள்)
08. எவ்யேனும் இரண்டிற்கு (02) குறிப்புரை தருக.
 (அ) ஹிப்போக்ரட்டீஸின் வைத்திய சத்தியப்பிரமாணம்
 (ஆ) உய்த்தறி தொகுத்தறி முறைகள்
 (இ) விஞ்ஞானமும் அபிவிருத்தியும்
 (ஈ) கனவுகள் பற்றிய புரோய்டிய (Freudian) கொள்கை (10 புள்ளிகள்)

(நிலைமை 02 = 2 x 4)

திடிப்பிரதி சொல்லிக்கூடியது, கூடி நூல்கு ஏற்பாடு செய்யும்போது நிலைமை 01

(நிலைமை 01)

(நிலைமை 01)

(நிலைமை 01)

(நிலைமை 02 = 2 x 4)